

MAY 2013

U/ID 14673/NCK

Time : Three hours

Maximum : 100 marks

PART A — (5 × 8 = 40 marks)

Answer any FIVE questions.

All questions carry equal marks.

1. Explain on figurative constants and literals.

Figurative constants மற்றும் literals-ஐ பற்றி விளக்குக.

2. Explain the general format of Configuration Section.

Configuration Section-ன் பொது வடிவத்தை பற்றி விளக்குக.

3. Write about Working-storage section and file section.

Working-storage section மற்றும் file section-ஐ பற்றி எழுதுக.

4. Explain the various data description entries in COBOL.

Data description entries-ன் பல்வேறு வகைகளை விளக்குக.

5. Describe on the file description with an example.
File description-ஐ உதாரணத்துடன் விவரிக்கவும்.
6. Explain the following :
GO TO, ALTER, COMPUTE and ACCEPT.
பின்வருவனவற்றை விளக்குக :
GO TO, ALTER, COMPUTE மற்றும் ACCEPT.
7. Describe the following :
REDEFINES, RENAMES and SIGN clause.
பின்வருவனவற்றை விவரிக்கவும் :
REDEFINES, RENAMES மற்றும் SIGN clause.
8. Explain on PERFORM and SEARCH statements with examples.
PERFORM மற்றும் SEARCH வாக்கியங்களை உதாரணத்துடன் விளக்குக.
PART B — (3 × 20 = 60 marks)
Answer any THREE questions.
All questions carry equal marks.
9. Discuss the following :
(a) The structure of the PROCEDURE DIVISION
(b) MOVE and Arithmetic verbs.

பின்வருவனவற்றை விவாதிக்க :

(அ) PROCEDURE DIVISION ன் கட்டமைப்பு

(ஆ) MOVE மற்றும் Arithmetic வாக்கியங்கள்.

10. Explain the various input/output verbs in detail.

Input/output வினை சொற்களின் பல்வேறு வகைகளை விளக்குக.

11. Discuss the various options of OCCURS clause and MERGE verbs in detail.

OCCURS வாக்கியத்தின் உட்பிரிவு மற்றும் MERGE வினைச்சொல் ஆகியவற்றின் option-களை விவாதிக்க.

12. Explain the following :

(a) Data validation design and coding

(b) Processing arrays.

பின்வருவனவற்றை விளக்குக :

(அ) Data validation design மற்றும் coding

(ஆ) Processing arrays.

13. Describe about program management and master-transaction file processing.

Program management மற்றும் master-transaction கோப்பு செயல்படும் முறைகள் பற்றி விவரிக்கவும்.